



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,411 — FRIDAY, JUNE 6, 1952

Published by Authority

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officer :—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
Land Sales by the Government Agents :—		North-Western Province	—
Western Province	—	North-Central Province	—
Central Province	—	Province of Uva	—
Southern Province	—	Province of Sabaragamuwa	—
Northern Province	—	Land Acquisition Notices	899
Eastern Province	—	Notices under the Land Development Ordinance	—
North-Western Province	—	Land Redemption Notices	901
North-Central Province	—	Land Resumption Notices	903
Province of Uva	—	Miscellaneous Land Notices	—
Province of Sabaragamuwa	—	Lands under Peasant Proprietor Scheme	—

Land Acquisition Notices

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

An extent of approximately 27 acres from the land called Kandenuwara Estate, situated in Neluwakande Village in the Village Headman's Division of Neluwakande—No. 368A in Matale South of the Matale District, and bounded as follows :—

North by Muwandenya Estate and remaining jungle land belonging to Kandenuwara Estate ;
East by remaining jungle of Kandenuwara Estate ;
South by Muwandenya Estate ;
West by Muwandenya Estate.

By order of

P. B. BULANKULAME,
Minister of Agriculture and Lands.

Ref. No. J/AL/1987 (VE) /L³3294,
Colombo, May 12, 1952.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

The Land Acquisition Act, No. 9 of 1950

LD 4411

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Acting Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

All those premises containing approximately 1 rood and 33½ perches in extent, bearing assessment Nos. 62/1-64 presently known as Savoy Hotel, Kandy, situated within the Kandy Municipality, Kandy District, and bounded as follows :—

North by property formerly belonging to J. D. M. Asserappah,
East by property presently occupied by Dr. Dharmasena,
South by Victoria Drive, and
West by property presently belonging to E. Baven.

Ref. No. J/HLG/1598,
Colombo, October 19, 1951.

P. B. BULANKULAME,
Acting Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

Two allotments of land known as Bikinigasmunmari, one in extent about one acre and 20 perches and the other about 6 acres 3 roods 9 perches, situated in the Village of Himdurawa in the Village Headman's Division of Paragahakele, Wewgampattu, Batticaloa District, and bounded on all sides by Crown Jungle.

Ministry's Reference No. J/AL/1800,
Batticaloa Kachcheri's Reference No. LD. 3,321.
Colombo, May 2, 1952.

PUNCHI BANDA BULANKULAME,
Minister of Agriculture and Lands.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணியப் பீட்டர் சட்டத்தின் பொருட்டு இக்கடித்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்ளாதால் ஏற்படும் நஷ்ட ஈடுகளை மேல்க்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரிநதுக்கெடும் ஒவ்வொருவரும்—

(அ) நோயுக்காக அல்லது எழுத்துமூலம் அதிகாரமளிக்கப்பட்ட இன்னொருவரால் மூலமாக 1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 30 ந் திகதி காலை 10 15 மணிக்கு காலிக் கச்சேரியில் என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ளே உரிதனை தன்மையையும் தாம் நஷ்ட ஈடுகோரும் விவரத்தையும் நஷ்ட ஈடுகளை கோரக்கூடியும், அதற்காகைய கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 23 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்

டிஸ்த்ரிக்டு உதவி எஜெண்டர் ஒல்லிஸ் ரெயினி ரயிட் ஆரீய் நான் மேற்கொண்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினாபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

காலி கச்சேரி,
1952 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 23 ந் உ

ரெயினி ரயிறு,
உதவி எஜெண்டர்,

அட்டவணை

ஆண்டு	காணியின் பெயர்	சபலிமெண்ட் இலக்கம் 1 கடைசிட—இலக்கம் 659 விபரம்	கிராமம்—உடுபெட்டேவ	விசாலம்	
			உரித்தாளியின் பெயர்	எ ரு ப	
237	கோனமுல்லத்தெனியகொட அல்லது பெடி முல்ல	25 வருஷ சில தெனீன்மரங்கள்கொண்ட	25 வருஷ தெயிலை	எ எஸ் ஜயவிகிராம, புறக் காலை	0 3 28
238	கோனமுல்லத்தெனியாவுடும், தெனியகொட அல்லது பெடிமுல்ல	8-25 வருஷ பலாமரம், கசுமரம், ரப்பா மரம், ஒரு மண ஓலை வீடும, கசுசும அடங்கிய தோட்டம்		ஷே	0 3 34
239	கோனமுல்லத்தெனிய	5 வருஷங்கொண்ட ரப்பா		ஷே	0 0 7
240	ஷே	2-5 வருஷங்கொண்ட தெயிலை		ஷே	0 0 5
241	கோனமுல்லத்தெனியகொட அல்லது பெடி முல்ல	அடிப்பாதை கொண்ட வினைவில்லாத காலை		ஷே	0 0 4
242	கோனமுல்லத்தெனியகுமடிற்	நெல்வயல்		ஷே	0 1 10
243	கோனமுல்லத்தெனியகொட அல்லது பெடி மெல்ல	5 வருஷ பலாமும், கிழங்கும் கொண்ட ஒரு தோட்டம்		ஷே	0 1 0
244	கோனமுல்லத்தெனிய, தெனியகொட அல்லது பெடி மெல்ல-கோனமுல்லத்தெனிய குமடிற்	5-25 வருஷ கசு, ரப்பா, தெனீன், நெல்வயல், மேசன்றி, கிணறு முள்ள ஒரு தோட்டம்		ஷே	0 3 3
			மொத்தம்		3 1 11